

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE

INTEGRATED INVESTIGATION FORM-I

(Under Section 173 BNSS)

முதல் தகவல் அறிக்கை

(Under Section 173 Cr.P.C.)

(கா.நி.பெயர்-154 இல் கீழ்)

8213079

1. District : **Tenkasi** PS: **Vigilance and Anti-Corruption** Year: **2024** FIR No: **10/2024** Date: **10.07.2024**
மாவட்டம் காவல்நிலையம் **Tenkasi** மு.த.அ. எண் நாள்
2. (i) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(ii) Act சட்டம்: Sections பிரிவுகள்: **7**
PC Act 1988 as Amended In Act 16 of 2018
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : Date to :
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் **09.07.2024** நாள் வரை
Time Period : Time from : **18.30 hrs** Time to :
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : Time :
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் **10.07.2024** நேரம் **08.45 hrs**
(c) General Diary Reference : Entry No(s) Time :
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் என் **10.07.2024** நேரம் **10.15 hrs**
4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக **Written**
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்
Beat Number : (b) Address : **Panchayat office,**
முறைக் காவல் எண் முகவரி **Tirumala Puram,**
25 Km North East
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : (b) Father's/ Husband's Name :
குற்றமுறையிட்டான்/ தகவல் தந்தவர் பெயர் **A.Usha** தந்தை / கணவர் பெயர் **Tr.Anbarasan**
(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு **15.03.1992** நாட்டினம் **Indian** வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : (g) Address :
தொழில் **Cooli** முகவரி **2/322 Mela street, Kadayalurity,**
Tenkasi District.
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பட்டிருந்த / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)
- 1.Tmt.Shenbaga Kani, W/o. Tr.Marimuthu @ Ravi, President, Tirumalapuram
Panchayat, Melaneelithanallur Union, Tenkasi District.
- 2.Tr.Marimuthu @ Ravi, Tirumalapuram, Melaneelithanallur Union, Tenkasi District.
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

No Delay

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

Not arise

10. Total value of properties stolen / involved :
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் கருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

பணிந்து சமர்ப்பிக்கிறேன். இன்று 10.07.2024 ஆம் தேதி காலை 08.45 மணிக்கு தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் M.பாலசுதர் ஆகிய நான் நிலைய பொறுப்பில் இருக்கும்போது தென்காசி மாவட்டம், கடையாலுருட்டியை சேர்ந்த திருமதி.அ.உஷா என்பவர் கொடுத்த புகார் மனுவை பெற்று இரகசிய விசாரணை செய்தும், புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட திருமலாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவராக பணிபுரியும் திருமதி.செண்பககனி மற்றும் அவரது கணவர் திரு.மாரிமுத்து (எ) ரவி பற்றியும் ரகசிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் நடத்தைகளை அறிந்தும், புகார் மனுவில் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருந்த காரணத்தினால் அந்த தகவலை சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தென் சரக காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தொலைபேசியின் வாயிலாக தெரிவித்து அன்னாரின் அனுமதி பெற்று 10.07.2024 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.10/2024 u/s 7 of the Prevention of Corruption Act 1988 as amended in Act

16 of 2018 என வழக்கு பதிவு செய்தேன். அனுப்புநர் அ.உஷா, வயது. 32/2024,

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the investigation / Refused investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையிட்டானருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:

நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாள்: 10.07.2024

M.PAUL SUTHER


Name: பெயர் Deputy Supdt. of Police,
Rank: நிலை V&AC, Tenkasi.....

க.பெ.அன்பரசன், 3/322, மேலதெரு, கடையாலுருட்டி, தென்காசி மாவட்டம் 627857. பெறுநர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை, தென்காசி மாவட்டம். ஐயா, நான் மேலே கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் தற்போது பீடி சுற்றும் வேலை செய்து வருகிறேன். எனது கணவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் 1) சக்திபாலா, 2) பால கார்த்திஷ் ஆகியோர் கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு மற்றும் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த மாதம் மேற்படி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் சமையலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கு தகுதியாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் எனவும், விண்ணப்பதாரர்களின் குழந்தைகள் அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். தகுதிகளின் அடிப்படையில் நானும், எனக்கு தெரிந்த திருமதி.மாரிச்செல்வி உட்பட 8 பேர் சமையலர் பணிக்கு தகுதியான நபர்களாக இருந்தோம். கடந்த 06.07.2024 ஆம் தேதி பள்ளியின் தலைமையாசிரியை என்னை செல்போனில் தொடர்பு கொண்டு என்னையும், மாரிச்செல்வியையும் மேற்படி பணிக்கு தேர்வு செய்துள்ளதாகவும், உரிய சான்றிதழ்களுடன் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் சென்று அங்குள்ள படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்குமாறு சொன்னார்கள். அன்றைய தினமே யூனியன் அலுவலகம் சென்று அங்குள்ள அலுவலர் திருமதி.தங்கமாரி என்பவரை சந்தித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுத்தோம். அவர் மற்றொரு படிவத்தினை கொடுத்து அதில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பஞ்சாயத்து தலைவரிடம் கையெழுத்து பெற்று வரச்சொன்னார்கள். அப்போது யூனியன் அலுவலகத்திற்கு வந்திருந்த திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் திரு.மாரிமுத்து (எ) ரவி எங்களை பார்த்து மேற்படி விபரங்களை கேட்டுவிட்டு, மறுநாள் காலையில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வாருங்கள் என்று அவரது செல்போன் நம்பரை தந்துவிட்டு சென்றார். 09.07.2024 ஆம் தேதி செவ்வாய் கிழமை நானும், மாரிச்செல்வியும் அந்த விண்ணப்பங்களில் தலைமை ஆசிரியை அவர்களின் கையொப்பம் வாங்கிவிட்டு, திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் திருமதி.செண்பககனி அவர்களிடம் கையெழுத்து வாங்க பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சுமார் 10.30 மணிக்கு சென்றோம். அங்கு அவர் இல்லாததால் 1 மணி நேரம் வரையில் காத்திருந்தோம். பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள நபர்கள் சொன்னதின்பேரில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் திரு.மாரிமுத்து (எ) ரவி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு வேலைக்கான படிவத்தில் கையெழுத்து வாங்க பஞ்சாயத்து தலைவிக்கு லஞ்சமாக பணம் ரூ.15,000- கொண்டு

வரச்சொன்னார். நான் கஷ்டப்பட்டு குடும்பத்தை சேர்ந்தவள் என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது என்று சொன்னேன். அதற்கு அவர் பணம் ரூ.10,000 தந்துவிட்டு கையெழுத்து வாங்கிட்டு போ என்று கறாறாக சொல்லிவிட்டார். நானும் மாரிச்செல்வியும் வேறு வழியின்றி வந்துவிட்டோம். நேற்று 09.07.2024 அன்று மாலை சுமார் 06.30 மணியளவில் நான் பஞ்சாயத்து தலைவி திருமதி.செண்பக கனி அவர்களை நேரில் பார்த்து கையெழுத்து வாங்க பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றேன். அவர் அலுவலகத்தில் இல்லாததால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது திருமதி.செண்பககனி என்னிடம் விண்ணப்பத்தில் சீல் வைக்காமல் வந்திருக்கிறீர்கள், எனது கணவரிடம் சென்று அவர் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு சீல் வைத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரது போனில் இருந்து அவரது கணவருக்கு போன் செய்தார். அதற்கு காலை உணவுதிட்டத்திற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்க கடையாலுருட்டியில் இருந்து உஷா வந்திருப்பதாக சொல்லிவிட்டு, சீல் வைக்காமல் சுமமா வந்திருக்கிறார் என்று சொன்னார். அவரது செல்போனை என்னிடம் தந்தார். நான் பேசிய போது திரு.மாரிமுத்து ரவி என்னிடம் காலையிலேயே சொன்னேன்ல பணம் ரூ.10,000-ஐ தந்துவிட்டு என்னிடம் வந்து விண்ணப்பத்தில் சீல் வாங்கினால்தான் பஞ்சாயத்து தலைவி கையெழுத்து போடுவார். மாரிச்செல்வியிடமும் சொல்லி. பணம் இல்லாமல் வராதே என்று கறாறாக சொல்லிவிட்டார். நான் திருமதி.செண்பககனியிடம் ரூ.10,000/- கேட்பதாக கூறினேன். அதற்கு எதுனாலும் எனது கணவர் சொல்வதுபோல் நடந்துகொள். சீல் வைத்துவிட்டு நாளை காலையில் வா என்று சொல்லிவிட்டார். அரசு வேலையை செய்வதற்கு பஞ்சாயத்து தலைவி திருமதி.செண்பககனிக்கு அவரது கணவர் மூலமாக லஞ்சமாக பணம் ரூ.10,000 கொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததால், அவர்மீது நடவடிக்கை எடுக்க இந்த புகார் மனுவினை கொடுக்கிறேன். இப்படிக்கு (sd A.Usha)

Sir, Received the Petition on 10.07.2024 at 08.45 hrs, conducted confidential enquiry and obtained oral permission from Superintendent of Police, Southern Range, DVAC, Chennai and I registered a case in Tenkasi V&AC Cr.No.10/2024 u/s 7 of the Prevention of Corruption Act, 1988 as amended by Act 16 of 2018 on 10.07.2024 at 10.15 hrs. sd.M.PAUL SUTHER, Deputy Supdt. of Police, V&AC, Tenkasi.

இந்த வழக்கின் அசல் FIR மற்றும் அசல் புகார் மனு ஆகியவற்றை கனம் சிறப்பு நீதிபதி, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திருநெல்வேலி அவர்களுக்கும், நகலை உயரதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தேன். ஒரு நகலை விசாரணைக்காக நான் எடுத்துக்கொண்டேன்.


10/7/2024
D SP. V&AC.
Tenkasi